

உடனடி வெளியீட்டுக்காக

நகர நிர்வாகமானது மே, மாதம் 31 ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 6 ஆம் தேதி வரை தேசிய அணுகுதிறன் தன்மை (AccessAbility) வாரமாக அங்கீகரித்திருக்கிறது

ப்ராம்பட்டன், ON (ஜூன் 4, 2020) – ப்ராம்பட்டன் நகர நிர்வாகமானது, ஜூன் மாதம் 6 ஆம் தேதி வரை தேசிய அணுகுதிறன் தன்மை (AccessAbility) வாரமாக அங்கீகரித்துள்ளது. தேசிய அணுகுதிறன் தன்மை (AccessAbility) வாரமானது, கனடா நாட்டு மக்களில் இருக்கின்ற மாற்றுத்திறன் கொண்டவர்களின் மதிப்பு வாய்ந்த பங்களிப்புக்களைக் கொண்டாடுகிறது; மேலும் அணுகல் தன்மைக்கான தடைகளைக் களைந்து தனி நபர்களை, சமுதாயங்களை மற்றும் பணியிடங்களை தம்மில் ஒருவராக அங்கீகரித்துள்ளது.

ப்ராம்பட்டன் நகரம் மற்றும் அதன் [அணுகுதிறன் தன்மைக்கான ஆலோசனைக் கமிட்டி](#) ஆகியவை சேர்ந்து, ப்ராம்பட்டன் நகரில் வாழும் அனைத்து வயது மக்கள் மற்றும் அனைத்து வகை திறன் கொண்டவர்களும் ப்ராம்பட்டனில் வாழ, வேலை செய்ய, விளையாட, வருகைதர மற்றும் முதலீடு செய்ய சரிசமமானவாய்ப்புகளை அனுபவிக்க முடியும் என்பதை உறுதிப்படுத்த, தங்களை அர்ப்பணித்துள்ளனர். அணுகுதிறன் தன்மைக்கான ஆலோசனைக் கமிட்டியானது மாற்றுத்திறன் கொண்டவர்களுக்கு உள்ள பிரச்சினைகள் மற்றும் கவலைகளை எழுப்ப ஒரு சந்தர்ப்பத்தை வழங்குகிறது. நகரின் திட்ட நிகழ்ச்சிகள், கொள்கைகள் மற்றும் பழக்கவழக்கங்கள் தொடர்பான விஷயங்களில் இது ப்ராம்பட்டன் நகர சபைக்கு ஆலோசனை மற்றும் வழிகளையும் கூட காட்டுகிறது

கோவிட்-19 தொற்றுபரவலின் போது, மூத்தகுடிமக்களுக்கான மற்றும் சமூக ஆதரவுக்கான பணிப்படைகள் மூலமாக மாற்றுத்திறனாளிகளுக்கு நகர நிர்வாகம் தொடர்ந்து ஆதரவளிக்கிறது. இப்படியான ஆதரவில் மளிகை பொருள் பெற்றுத்தருதல், உணவு பெற்றுத்தருதல் மற்றும் மாற்று தகவல் வடிவங்களை வழங்குதல் ஆகியவை அடங்கும். அணுகுதிறன் ஆதாரவளங்களுக்காக www.brampton.ca க்கு வருகை தரவும் மற்றும் ஆன்லைனில் நகரம் பற்றி பிரசுரிக்கப்பட்ட பொருளடக்கத்திற்கு [மாற்று படிவ மாதிரிகள்](#) இல் பார்க்கவும்.

ரிக் ஹான்ஸன் (Rick Hansen) தர்ம ஸ்தாபன அணுகுதிறன் சான்றிதழ் தரவரிசைப்படுத்தல்

ரிக் ஹேன்சன் அறக்கட்டளை அணுகுதிறனுக்கான சான்றிதழ் (RHFA) என்பது இலவசமாக வழங்கப்படும் ஒரு சான்றிதழ் ஆகும்; இதனைப்பெறுவதற்காக மார்ச் மாதத்தில் ப்ராம்பட்டன் நகரமும் தேர்ந்தெடுக்கப்பட்டது; ஒன்டேரியோவில் உள்ள பத்து நகராட்சிகளில் ஒன்றாக ப்ராம்பட்டன் தேர்ந்தெடுக்கப்பட்டதாக மார்ச் மாதம் நகர நிர்வாகம் அறிவித்தது; மாற்றுத்திறன் உள்ளவர்களுக்கு

கட்டிடங்கள் எந்த அளவுக்கு அணுகக்கூடியதாக உள்ளன என்பதை இந்த நிகழ்ச்சித் திட்டமானது மதிப்பிடுகிறது.

ப்ராம்ப்ட்டன் நகரில் உள்ள இலாப நோக்கற்ற, பொது மற்றும் தனியார் நிறுவனங்கள் தங்கள் கட்டிடத்தின் அணுகல் தன்மையின் அளவை நன்கு புரிந்துகொள்வதற்கும் மேம்பாடுகளைச் செய்வதற்கான வழிகளை அடையாளம் காண்பதற்கும், இந்த இலவச RHFAC மதிப்பீட்டைப் பயன்படுத்த ஊக்குவிக்கப்படுகின்றன. அதிக அளவிலான தர மதிப்பீட்டைப் பெறும் கட்டிடங்கள் ரிக் ஹேன்சன் அறக்கட்டளை அணுகுதிறன் தன்மைக்கான சான்றளிக்கப்படும் அல்லது அணுகுதிறன் தன்மைக்கான தங்கச் சான்றளிக்கப்பட்டவை என மாறும்.

இந்த இலவசமான புதிய RHFAC நிகழ்ச்சித்திட்டத்திற்கு, ஒன்ட்டேரியோ அரசு ரிக் ஹேன்சன் அறக்கட்டளையுடன் இணைந்து சமூகங்களை மேலும் அணுகக்கூடியதாக ஆக்கும் நோக்கத்துடன் நிதியளிக்கிறது. ப்ராம்ப்ட்டன் நகரமானது, அதன் மக்கள் தொகை அளவு மற்றும் புவியியல் பன்முகத்தன்மைக்கென்றே தேர்ந்தெடுக்கப்பட்டது. ப்ராம்ப்ட்டன் நகரம் முழுவதுமாக, சுமார் 25 இடங்கள் இந்த இலவச RHFAC தரமதிப்பீடுகளுக்கு தகுதி பெறும். இதற்காக, நிறுவனங்கள் www.rickhansen.com/freerating இல் விண்ணப்பிக்க வேண்டும்.

RHFAC நிகழ்ச்சித் திட்டம் பற்றிய மேலும் தகவல்களுக்கு வருகை புரியவும்: www.brampton.ca

அணுகுதிறன் தன்மைக்கான விருதுகள்

அணுகுதிறன் தன்மைக்கான விருதுகள் என்பது ப்ராம்ப்ட்டனில் உள்ள தனிநபர்கள், வணிகங்கள் மற்றும் அமைப்புகளை அங்கீகரிக்கும் ஒரு குடிமை அங்கீகாரத் திட்டமாகும்; அவர்கள் அணுகல் மற்றும் குறைபாடுகள் உள்ளவர்களைச் சேர்ப்பதற்கான உறுதிப்பாட்டை நிரூபிக்கின்றனர்.

2020 அணுகுதிறன் தன்மை விருதுகளுக்கான பரிந்துரைகள் செப்டம்பரில் பார்வையிடப்படும். மேலும் தகவல்களுக்கும் ஆன்லைன் நியமன படிவத்திற்கும் இலையுதிர்காலத்தில் நகரத்தின் வலைத்தளத்தைப் பார்க்க குடியிருப்பவாசிகள் ஊக்குவிக்கப்படுகிறார்கள். 2019 இல் விருது பெற்றவர்களை [இங்கே காணலாம்](#).

விருதுகள் டிசம்பர் மாதத்தில் ப்ராம்ப்ட்டன் சிட்டி ஹாலில் வழங்கப்படும்.

அறிஞர் கூற்றுக்கள்

“ப்ராம்ப்ட்டன் நகரம் ஒரு பலவண்ணக்கலவையாகும், மற்றும் மாற்றுத்திறன் உள்ளவர்களுக்கான தடைகளை அகற்றுவதற்கும், நமது பரந்து விரிந்த சமூகத்தில் அணுகுதன்மையை அதிகரிப்பதற்கும் நகரம் உறுதியூண்டுள்ளது. தேசிய அணுகுதிறன் தன்மைக்கான (AccessAbility) வாரத்தை அங்கீகரிப்பதில் எங்களுடன் இணையுமாறு அனைத்து ப்ராம்ப்ட்டன் நகர வாசிகளையும் நான் ஊக்குவிக்கிறேன்; மேலும் ப்ராம்ப்ட்டன் நகரம் மற்றும் கனடா நாடும் அனைவருக்கும்

அணுகக்கூடியதாகவும் அனைவரையும் உள்ளடக்கியதாகவும் மாற்றுவதற்காக உழைக்கின்ற நம் நாட்டு மக்களின் முயற்சிகளைக் கொண்டாடவும் உற்சாகப்படுத்துகிறேன். ”

- பேட்ரிக் ப்ரவுன், மேயர், ப்ராம்ப்ட்டன் நகரம்

“ ப்ராம்ப்ட்டன் நகரம் மற்றும் பீல் அணுகுதிறன் தன்மைக்கான ஆலோசனைக் கமிட்டி ஆகியவற்றின் உறுப்பினர் என்ற வகையில் நான் பெருமைப்படுகிறேன்; ஏனெனில், ப்ராம்ப்ட்டன் நகரை அணுகக்கூடியதாகவும், அனைத்து திறன்களிலும் உள்ளவர்களை உள்ளடக்கியதாகவும் மாற்ற எங்கள் உறுப்பினர்கள் செய்து வரும் பணிகள் குறித்து நான் பெருமைப்படுகிறேன். இந்த தேசிய அணுகுதிறன் தன்மைக்கான வாரத்தின் போது, மாற்றுத்திறன் கொண்ட எங்கள் சக கனடா நாட்டு மக்களை, அவர்களின் மதிப்புமிக்க பங்களிப்புக்களுக்காக கொண்டாடவும், ப்ராம்ப்ட்டன் மற்றும் கனடா நாடு முழுவதும் உள்ள மக்கள், சமூகங்கள் மற்றும் பணியிடங்களை அங்கீகரிக்கவும் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். அணுகுதிறன் மற்றும் உள்சேர்ப்புக்கான தடைகளை அகற்ற வேலை செய்பவர்களை நாம் அங்கீகரிப்போமாக. ”

- பேட் ஃபோர்ட்டினி, பிராந்திய கவுன்சிலர், வார்டுகள் 7 & 8; உறுப்பினர், ப்ராம்ப்ட்டன் நகரின் அணுகுதிறன் தன்மைக்கான ஆலோசனைக்குழு , பீல் பிராந்திய அணுகுதிறன் தன்மைக்கான ஆலோசனைக்குழு

“நகரத்தைப் பொருத்தவரை, அனைத்து வயதினரும் அனைத்து திறன்கள் உள்ளவர்களும் ப்ராம்ப்ட்டனில் ஒரே மாதிரியான வாய்ப்புகளை அனுபவிப்பதை உறுதி செய்வதற்கும் அனைவரையும் உள்சேர்க்கும் வகையில் நெகிழ்வான இடங்களை உருவாக்குவதற்கும் நாங்கள் அர்ப்பணிப்பு கொண்டிருக்கிறோம். எங்கள் சேவைகள், நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் வசதிவாய்ப்புக்கள் ஆகியவை அனைவருக்கும் அணுகக்கூடியதாக இருப்பதற்கும், இந்த தேசிய அணுகுதிறன் தன்மைக்கான வாரத்தை அங்கீகரிப்பதில் அவர்களுடன் சேருவதற்கும் அவர்கள் செய்யும் பணிக்காக, நிர்வாக அமைப்பு முழுவதும் உள்ள ஊழியர்களுக்கு நான் நன்றி கூறுகிறேன். ”

- டேவிட் பேர்ரிக், தலைமை நிர்வாக அதிகாரி, ப்ராம்ப்ட்டன் நகரம்

-30-

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்ப்ட்டன் தன் வசத்தில் 650,000 மக்களையும் 70,000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல்ரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக்

கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். [Twitter](#), [Facebook](#), மற்றும் [Instagram](#) ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். www.brampton.ca இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்.

ஊடக தொடர்பு

மோனிக்கா துக்கல்

ஒருங்கிணைப்பாளர், ஊடகம் & சமுதாய ஈடுபாடு

யுக்திரீதியான தகவல் பரிமாற்றம்

ப்ராம்ப்ட்டன் நகரம்

905-874-3426 | Monika.Duggal@brampton.ca